

113 年全國語文競賽原住民族語朗讀 【萬大泰雅語】 國中學生組 編號 4 號

kur

yuyuk cu ci kaca, cel ki ka si ingkux mu carung.papaw, mama min
masalahaw tanux ka ulule', punang ka hinaran, minoh syaw na kahuni' ,
maha kur! kur! kur! maku' min mabilmil i musa' tataing morow rik kora' la.

mama minkuh matox caminang ka nanabkis minpatisal ki.nel mamnco
la? amol ka si ingkux mamu? maka yata' Apiy. “ amol ka pakurkul
minnanoh ci ka bawi' na kahuni hiya ar? sangungu' nak pungan? ” ma
cumik ka suse' mu.

kumaral ka yaba' ga, kur kaca ma. ramas na kabahni ka kur hani ma.
panarit ka yaba' luri, ini' inmama' mawas ka kur hiya', minlu' mawas syaw
na morow ka kur ga, kelan ka kanel matasuwa ma. arat nanak ita' ka ba' ci
insa' hani. ana alang babang ga,mitana' ka kakaral ta.ini mu ba'iy ka
kur hani hang ga, hirelan mu ci amutux hang, ana mu arat intaxan ka
amutux, ga, sicugun cu min na amutux ni yaya karirex. cikun mu ka yaya?
yona inu la papalawa' naka amutux hiya? bale' katuhur lu masinhayuw ka
inwah na ke' ni maha “ kur! kur! kur! arat ga umauw! mauw! ” mi yaya'.
kani ka minlu' cu makibuti' i tehuk maspapaw hari laga, malahang cu ci
galuw moh salahaw tanux la, be' mira' ka rali' uri, ungat la rengki tanux.

minakung laga ini' taxi ka tanux la. as mu' paceli' linlungan ka ke'ni yaya,
minaring minakung laga ini' cu atata' tanux la. pungan maha kur! kur!
malawa' ka tanux ga, “ yaya' nak wa! ” mi

kumaral ka nabkis, masaxin payux la ciragan naka kur ma, yotas ruma',
yuyuk ka ruma'. ho' ga, mintana' taxan kora' ka rori' naha. yotas ci yona
nel matarex ci ci'uli'. pakalon matox malahngan ga, marumul ci pascex, ini'
ba'iy ci kur ga abas kicugan matox! hirelan ci anamol? ga, ini' naha masti'
kunrak lu pakaruw ka kur hiya'. kaca ka pabi' ci ule' maka nabkis, saringun
cini kumaral ci kinramas na kur ka yaba' mu laga, ini' cu kangungu lu kisli'
mu taxan ka kur hani la. lu, pacacungusun cubay ka innohang na
hinnarangan ga, macacungus carung ka pinsuba' na ka kur hani. i, ana ule'
kanel hala ule' malikur ma ga, mali'un ni pasba' kara' uri' kay. minlu'
makararik ka pinlawaw' ni ma ga, ule' kanel ma. ule' malikur ma ga, assaling
ka pinlawaw' ni.

貓頭鷹

我兒時記憶中，有一天傍晚，我們一群小孩在屋外的庭院裡玩遊戲，屋旁的一棵大樹上，發出了 kur kur kur 的聲音，弟妹們全部嚇到，驚慌失措地趕緊躲進屋裡。

此時，大人們剛好都聚在屋裡閒聊，也對他們驚慌的表情感到莫名，問：「怎麼了？發生什麼事？」弟弟回說：「外面樹上發出 kur kur kur 的聲音來，我們不敢再繼續玩下去了，我們很害怕。」

爸爸說：「那是貓頭鷹的聲音，是一種吉祥的鳥，有好兆頭，可能附近不知哪家的媳婦懷孕了。」數月後，隔壁林家媳婦傳出喜訊有孕了，真的好神奇！

因為貓頭鷹屬於吉祥鳥，因此從以前到現在，都不敢獵殺貓頭鷹，牠是不可以獵殺的鳥。

聽了老人這番話後，我們這些小孩們好像被打了一劑強心針，往後只要到了傍晚，有聽到貓頭鷹的叫聲，就再也不害怕了，因為牠是不會來傷害我們的，是一種好鳥。